
Bhairava Stavah

பைரவஸ்தவ:

Document Information

Text title : Bhairava Stavah by Abhinavagupta
File name : bhairavastavaH.itx
Category : shiva, abhinavagupta
Location : doc_shiva
Author : Abhinavagupta
Transliterated by : Ruma Dewan
Proofread by : Ruma Dewan
Description-comments : from Abhinavastotravali
Latest update : December 18, 2021
Send corrections to : sanskrit@cheerful.com

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

December 18, 2021

sanskritdocuments.org

Bhairava Stavah

பைரவஸ்தவ:



(பைரவஸ்தோத்ரம்)

வ்யாப்தசராசரபா⁴வவிஸேஷம் சிந்மயமேகமநந்தமநாதி³ம் |

பை⁴ரவநாத²மநாத²ஸரண்யம் த்வந்மயசித்ததயா ஹ்ரு³தி³ வந்தே³ || 1 ||

த்வந்மயமேதத³ஸேஷமிதா³நீம் பா⁴தி மம த்வத³நூக்³ரஹஸக்த்யா |

த்வம் ச மஹேஸ ஸதை³வ மமாத்மா ஸ்வாத்மமயம் மம தேந ஸமஸ்தம் || 2 ||

ஸ்வாத்மநி விஸ்வக³தே த்வயி நாதே² தேந ந ஸம்ஸ்ரு³தி³பீ⁴திகதா²ஸ்தி |

(ஸம்ஸ்ரு³தி³பீ⁴திகதா²ஸ்தி)

ஸத்ஸ்வயி து³ர்த⁴ரது:³க²விமோஹத்ராஸவிதா⁴யிஷு கர்மக³ணேஷு || 3 ||

அந்தக மாம் ப்ரதி மா த்³ரு³ஸமேநாம் க்ரோத⁴கராலதமாம் விநிதே⁴ஹி |

ஸங்கரஸேவநசிந்தநதீ⁴ரோ பீ⁴ஷணபை⁴ரவஸக்திமயோ⁵ஸ்மி || 4 ||

இத்த²முபோட⁴ப⁴வந்மயஸம்வித்³தீ³தி⁴திதா³ரிதபூ⁴ரிதமிஸ்ர: |

ம்ரு³த்யுயமாந்தககர்மபிஸாசைர்நாத² நமோ⁵ஸ்து ந ஜாது பி³பே⁴மி || 5 ||

ப்ரோதி³தஸத்யவிபோ³த⁴ம⁴சி: ப்ரேக்ஷிதவிஸ்வபதா³ர்த²ஸதத்தவ: |

(ப்ரோதி³தஸத்யவிபோ³த⁴ம⁴சிப்ரேக்ஷிதவிஸ்வபதா³ர்த²ஸதத்தவ: |)

பா⁴வபராம்ரு³தநிர்⁴ரபூ³ரணே த்வய்யஹமாத்மநி நிர்வ்ரு³திமேமி || 6 ||

மாநஸகோ³சரமேதி யதை³வ க்லேஸத³ஸா தநுதாபவிதா⁴தீ⁴ |

(க்லேஸத³ஸா⁵தநுதாபவிதா⁴தீ⁴, க்லேஸத³ஸா தநுதாமவிதா⁴ய)

நாத² ததை³வ மம த்வத³பே⁴த³ஸ்தோத்ரபராம்ரு³தவ்ரு³ஷ்டிருதே³தி || 7 ||

ஸங்கர ஸத்யமித³ம் வ்ரததா³நஸ்நாநதபோ⁴ப⁴வதாபவிதா³ரி |

தாவகஸாஸ்த்ரபராம்ரு³தசிந்தா ஸ்யந்த³தி சேதஸி நிர்வ்ரு³திதா⁴ராம் || 8 ||

ந்ரு³த்யதி கா³யதி ஹ்ரு³ஷ்யதி கா³ட⁴ம் ஸம்விதி³யம் மம பை⁴ரவநாத² |

த்வாம் ப்ரியமாப்ய ஸுத³ர்ஸநமேகம் து³ர்லப⁴மந்யஜநை: ஸமயஜ்ஞம் || 9 ||

வஸூரஸபௌஷே க்ரு³ஷணத³ஸம்யாமபி⁴நவகு³ப்த: ஸ்தவமிமமகரோத் |

யேந விபுர்புவமருஸந்தாபம் ஸமயதி (ஸ்வ)ஜநஸ்ய ஜீ²டிதி த³யாலு: || 10 ||

(பௌஷரஸாஷ்டக³க்ரு³ஷ்ணத³ஸம்யாமபி⁴நவகு³ப்த: ஸ்தவமிமகரோத் |

யேந விபுர்புவமருஸந்தாபம் நாஸயதி ஸ்வஜநஸ்ய ஜீ²டிதி த³யாலு: || 10 ||)

|| இதி ஸ்ரீஅபி⁴நவகு³ப்தபாதா³சார்யக்ரு³த: பைரவஸ்தவ: ஸம்பூர்ண: ||

(|| ஸமாப்தம் ஸ்தவமித³மபி⁴நவாக²யம் பத்³யநவகம் ||)

Encoded and proofread by Ruma Dewan

English Translation by Masterji Zinda Kaul

Great God, prevailing all existing things that move about or
do not seem to move, pure spirit, one, eternal, infinite,
Thou refuge of all waifs, Thou awful one, With my mind filled
with Thee, I worship Thee within the sanctum of my loving heart. 1

Today by grace of Thee the universe appears to me Thy self;
and Thou art my AtmA , ergo, all this is myself. 2

The world thus being filled with Thee, and Thou my self, I fear
not in the least the wheel. Or births and deaths- although past
Karma heaped bring gnawing pains and fears, and fainting fits. 3

Cast not at me that dreadful angry look, O Death, - for,
thinking of and serving Shiva, I am strong and weild dread
Bhairav's mighty power. 4

The veil of darkness being torn away by sun-rays of
God-consciousness, which now is mine, the petty bogies- Karma,
death, 'Controller', 'Ender'- cannot frighten me. 5

The light of knowledge of the Truth has dawned; the Being
in all things is well discerned, I find true peace in Thee, my
highest Self, who brimmet over with amrit of Love's joy. 6

No sooner does distress invade my heart and there cause
scorching, burning fevers, pains, than hymns of oneness with
Thyself of me cause amrit-pouring clouds, to rain on it. 7

Great vows, rich gifts, austerities and baths in holy streams,
no doubt, annul the pain, the fever, of rebirths; but merest
thought of thy great Shastras nectar-sweet, will pour a steady
stream of bliss upon the mind. 8

Great Shiva, my soul rejoices, dances, sings when she finds
Thee, her Love-the one, the Good whom few non-Shaivas ever find
with ease, who knows His own good time (to grant His grace). 9
It was the tenth of pauSha's (month) dark fortnight, when
Abhinav composed this hymn, which, if recited by a pious man,
moves Shiva, the merciful, to nullify, The 'heat' of this
world's desert in a trice. 10



Bhairava Stavah

pdf was typeset on December 18, 2021



Please send corrections to sanskrit@cheerful.com

